12th March 1966]

என்றெல்லாம் பிரிவு செய்து, அதனால், பல சங்கடங்கள், வீண் விரயங்கள், ஊழல்கள் பெருகுவதற்கு, துன்ப நிலைகள் மிகுவதற்குக் காரணமாக இருக்கின்றது என்பதை மனத்தில் கொண்டு, தேச பக்தியிலே எந்த மாநிலத்திற்கும் குறைவாக இல்லாத இந்த மாநிலம், மாநிலச் சர்க்கார், இந்த மாதிரிப் பிரிவை தகர்த்தெரிய முன்வர வேண்டும் என்பதை உணருகிறார்களா, இல்லாவிட்டால் இந்தக் கருத்தையொட்டி உடனடியாகச் செயல்பட முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. வெ. ராமைய்யா : கனம் அங்கத்தினர் கூறிய தேச பக்தியிலே, இந்தியா ஒன்றுபட வேண்டும் என்கிற கருத்தைப் பொறுத்தவரையில், சென்னை ராச்சியத்திலே உள்ள சர்க்காரும் அல்லது மக்களும் வேறுவிதமான கருத்து உள்ளவர்கள் இல்லை. உணவு வேண்டும், மக்கள் தேவை பூர்த்தியாக வேண்டும் என்பதை மனதில் கொண்டு, நிர்வாக ரீதியில் இவை செய்யப்படுபவையே ஒழிய, ஏக இந்தியா. ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கு இது முரண் என்பது ஒன்றும் இல்லை.

திரு. செ. மாதவன் : தலைவர் அவர்களே, இந்த உணவு மண்டல முறை இருப்பதால், நம் மாநிலம், கேரள மாநிலத்திற்கு அதிகமாக உணவு கொடுக்க ஒத்துக் கொண்டு இருக்கிறதா? அதற்கு ஈடு செய்ய ஆந்திராவிலிருந்து நம் மாநிலத்திற்கு அவர்கள் கொடுக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்களா ?

கனம் திரு. வெ. ராமைய்யா : எவ்வளவு நாம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இரண்டு வருஷத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. ஆந்திராவிலிருந்து ஒரு லட்சம் டன் நமக்கும், நாம் கேரளத்திற்கு இரண்டு லட்சம் டன்னும் கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அந்தக் கருத்தை ஏற்று இப்பொழுது நடந்து கொண்டு வருகிறது.

திரு. செ. மாதவன் : அப்படி ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒப்புக் கொண்ட கருத்தை, மீண்டும் பரிசீலித்து அதிகப் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியதா ? இந்தச் சர்க்கார் அதை ஏற்றுக் கொண்டதா ?

கனம் திரு. வெ. ராமைய்யா : அவர்கள் அதிகமாகக் கேரளாவிற்குக் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு கருத்தைச் சொன்னார்கள். ஆனால், நாம் இருக்கும் நிலையைப்பற்றி விவரமாகச் சொல்லி, இப்பொழுது இருக்கக்கூடிய நிலையே நீடிக்க வேண்டும் என்று நம் கருத்தைச் சொல்லியிருக்கிறோம்.

Sugar Control

* 267 *Q.*—SRI C. KOTHANDARAMA BAGAVATHAR : Will the Hon. the Minister for Food be pleased to state—

(*a*) the number of persons prosecuted for black-marketing in sugar during 1964 ; and

(*b*) the number among them convicted ?

THE HON. SRI V. RAMAIAH : (a) Twenty-eight only (28).
(b) Eighteen only (18).

திரு. வி. எஸ். எஸ். மணி : சார், சர்க்கரை வினியோகக் கட்டுப்பாட்டை உடனடியாக நீக்கத் தயக்கம் ஏன்? அதில் உள்ள கஷ்டங்கள் என்ன?

கனம் திரு. வெ. ராமைய்யா : இப்பொழுது கண்ட்ரோலை நீக்குவதாக இல்லை. சர்க்கரைப் பற்றுக்குறை இருப்பதால், கண்ட்ரோல் நீடிக்க வேண்டும்.

திரு. கோ. சி. மணி : தலைவர் அவர்களே, இந்தச் சர்க்கரை வினியோகிப்பவர்கள் ஏதாவது குற்றம் செய்தார்கள் என்பதற்காக, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பர்மிட் ரத்து செய்யப்படுகிறது. அவர் வியாபாரி. அவருடைய பர்மிட் ரத்து செய்யப்படும் போது, அந்தப் பக்கத்தில் இருக்கும் மக்களுக்கு, அந்த வழக்குத் திரும் வரை சர்க்கரை கிடைக்காமல் போகும் நிலைதான் இருக்கிறது. வழக்குப் போடப்பட்டிருக்கும் வியாபாரியைத் தவிர வேறு அங்கே உள்ள ஒருவருக்குப் பர்மிட் வழங்கி, மக்களுக்கு சர்க்கரை கிடைக்கச் செய்ய உடனடியாகக் கண்டிப்பாக உத்தரவு போடுவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. வெ. ராமைய்யா : அந்தத் தகவல் இப்பொழுது என்னிடம் இல்லை. ஆனால், சாதாரணமாக ஒரு லைசென்ஸ் ரத்து செய்யப்படும்போது, பொது மக்களுக்குப் பாதகம் வராத முறையில்தான் செய்யப்படுகிறது; மற்றவர்களுக்கு வினியோகம் செய்யும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. எங்காவது குறைபாடுகள் இருந்தால், அதை எனக்கு எழுதியனுப்பினால் கவனிக்கப்படும்.

இயங்கு நீதி மன்றங்கள்

* 268 கேள்வி—**திரு. எஸ். ஜே. ராமசாமி :** கனம் கூட்டுறவு அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) நடமாடும் கோர்ட் வண்டிகள் சென்னையில் எத்தனை இயங்கி வருகின்றன?

(இ) அவைகளில் இதுவரையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? தண்டனையில் முடிந்தவை எத்தனை?

(உ) மற்ற மாவட்டங்களுக்கும் இதனை விஸ்தரிக்க அரசாங்கத்திற்கு உத்தேசம் உண்டா?

கனம் திரு. ந. நல்லசேனபதி சர்க்கரை மன்றாடியார் : (அ) சென்னை நகரத்தில் இயங்கும் நீதிமன்றங்கள் (Mobile Courts) மூன்று பணியாற்றி வருகின்றன.

(இ) இயங்கும் நீதி மன்றங்களில் 1965-ம் ஆண்டு இறுதி வரை 3,35,295 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றுள், 2,95,065 வழக்குகள் தண்டனையில் முடிந்தன.